

2021 ஆம் ஆண்டின் வலுவான இரண்டாம் பாதியை சந்திக்க தயாராகிறோம்

4/22/2021 வெளியிடப்பட்டது

பல தொழில்களை பாதிக்கும் உலகளாவிய மைக்ரோசிப் பற்றாக்குறையுடன் சேர்த்து, எனது கடைசி கடிதத்தில் நான் குறிப்பிட்ட பல சவால்கள் வாகனத் தொழிலை தொடர்ந்து பாதிக்கின்றன. இதன் விளைவாக, எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் உற்பத்தியை குறைத்துள்ளனர், அதில் சிலர் விநியோகச் சங்கிலியை மீள அனுமதிக்கும் பொருட்டு, சில வாரங்களுக்கு உற்பத்தியை இடைநிறுத்தி உள்ளனர். இந்த சவால்கள் இருந்தபோதிலும், எங்களால் கட்டுப்படுத்த முடிந்த எங்கள் வணிகத்தின் பகுதிகள் மூலம், கணிக்க முடியாத காலாண்டு முழுவதிலும் நாங்கள் வலுவான இயக்க செயல்திறனை காண்பித்து இருக்கிறோம்.

உற்பத்தி எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தபோதிலும், வாகனங்களுக்கான நுகர்வோர் தேவை இப்பவும் அதிகமாகவே இருப்பது, எங்கள் வாடிக்கையாளர்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக உற்பத்தி அளவுகளை எதிர்பார்ப்பதைக் குறிக்கிறது. உண்மையில், வழக்கமாக கோடைகாலத்தில் சில நாட்களுக்கு பணிநிறுத்திவிடும் ஒரு வாடிக்கையாளர் ஏற்கனவே அதை ரத்து செய்துள்ளனர், முதல் பாதியில் மந்தமாக இருந்த உற்பத்தியை இதன் மூலம் ஈடுசெய்ய முயற்சிக்கிறார்கள். கூப்பர் ஸ்டாண்டர்டும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் எங்கள் உற்பத்தி வசதிகள் மிகவும் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றது. ஒரு பிஸியான இரண்டாவது பாதிக்காக நாம் தயாராகும் போது, செலவை நிர்வகிக்க, எங்கள் பாதுகாப்பு உறுதிப்பாட்டைப் பராமரிக்க, அபாயங்களைக் குறைப்பதற்காக வேலை செய்வதில் மற்றும் உற்பத்தி தேவை அதிகரிக்கும் போது சமாளிக்க தயாராக இருப்பதற்காக நாம் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் ஆதரவு மற்றும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்காக நீங்கள் காண்பித்த அர்ப்பணிப்புக்காக நான் குறிப்பாக ஆலைகளில் உள்ளவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். 2021 முதல் காலாண்டில் 14 ஆலைகள் வைர நிலையை அடைந்துள்ளதை பற்றி பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டு முழுவதும் இந்த உயர்தர நிலைகளை பலரும் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்! கடுமையான உழைப்பு காணப்படும் பல ஆலைகளில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மென்மையான துவக்கங்களை வழங்குவதற்காக, நாங்கள் புதிய வணிகத்தையும் துவங்குகிறோம்.

உலகம் தொடர்ந்து COVID-19 உடன் போராடும் இந்த சமயத்தில், உலகெங்கிலும் தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்திருப்பது ஊக்கமளிக்கிறது. உங்கள் பகுதியில் கிடைக்கும்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறுவதைக் கருத்தில் கொள்ளுமாறு உலகளாவிய தலைமைக் குழு ஊழியர்களை கடுமையாக ஊக்குவிக்கிறது. ஆர்வமுள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான விருப்பங்களை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இதுவரை வரையறுக்கப்பட்ட விருப்பங்கள் இருந்தன, ஆனால் எங்கள் அணிகள் தொடர்ந்து இதைச் செய்யும். வெளிப்பாடு மற்றும் வைரஸ் பரவுவதைக் குறைக்க எங்கள் வசதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறோம். ஏப்ரல் 10ஆம் தேதி வரை, நிறுவனத்தில் மொத்தம் COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட 86 ஊழியர்கள் இருந்தனர்.

பாதுகாப்பு மற்றும் அனைத்து பங்குதாரர்களும் நீடித்த மதிப்பை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இந்த சவால்களை எதிர்கொண்டு, இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜெஃப் எட்வர்ட்ஸ் (Jeff Edwards)

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி



பின்வரும் நிலைகளில் உங்கள் உள்ளூர் HR துறையைத் தொடர்புகொள்ளவும் மற்றும் பணிக்கு வராதீர்கள்:

- ஜூரம் (100.4 °F / 38 °C அல்லது அதற்கு மேல் இருந்தால்) அல்லது சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால்
- உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறை அல்லது சுகாதார வழங்குநரால் சுய-தனிப்படுத்தல் அல்லது சுய-தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறீர்கள்
- கடந்த 14 நாட்களில் COVID-19 சோதனையில் நேர்மறை முடிவு வந்திருக்கும் அல்லது அதற்காக சோதிக்கப்படும் எவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறீர்கள்

COVID வழிகாட்டல்கள்

- கைகளை அடிக்கடி கழுவவும்
- கைகளை மற்றவர்களுடன் குறுக்க வேண்டாம்
- இருமும்போதும் தும்மும்போதும் மூடிக்கொள்ளுங்கள்
- மற்றவர்களிடமிருந்து 1-2 மீட்டர் / 3-6 அடி தூரத்தில் இருங்கள்
- சந்திப்புகளைக் குறுகியதாக வைத்திருங்கள்
- பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்
- மக்கள் கூட்டமுள்ள இடங்களைத் தவிர்த்துவிடுங்கள்
- நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருங்கள்

நெறிமுறை தொடர்பான அறிக்கை அளிக்கும் ஆதார அமைப்புகள்

- உங்களுடைய மேற்பார்வையாளர் அல்லது மேலாளர்
- மனிதவளக் குழுவின் எந்த உறுப்பினரும்
- சட்டத் துறை அல்லது நெறிமுறைகள் மற்றும் இணக்க அலுவலகம் (ethicsandcompliance@cooperstandard.com)
- உலகளாவிய நெறிமுறைகள் மற்றும் இணக்கக் குழுவின் எந்தவொரு உறுப்பினரும்
- கூப்பர் ஸ்டாண்டர்ட் இன்டெக்ரிடிலைன், விரும்பினால் அநாமதேயமாக*, www.csintegrityline.com என்ற இடத்தில்.
- *நாங்கள் செயல்படும் ஒரு சில நாடுகள் அநாமதேய அறிக்கையிடலை அனுமதிப்பதில்லை என்பதை குறித்துக் கொள்ளவும்.

மாதாந்திரப் புதிய செய்திகளுக்கு இதைப் பார்க்கவும்

கூப்பர் ஸ்டாண்டர்ட் வலைத்தளத்தில் மாதாந்திர கடிதங்கள் இடுகையிடப்படும்: <https://www.cooperstandard.com/covid-19-employee-communications>. பயன்படுத்தவும் கடவுச்சொல்: CS குழுப் பணி (CSTeamwork) க்கான அணுகல் (கடவுச்சொல்லானது சிறிய மற்றும் பெரிய எழுத்துகளுக்கு சென்சிட்டிவ் ஆனதாகும்).

